மாளிகையில் தோராயமாக, 2,721 விருந்தினர்கள் தங்க வைக்கப்பட்டு, அதன்மூலம் வசூலாகிய தொகை ரூ.5,45,973 ஆகும். விருந்தினர் மாளிகை என்பது தேவையின் அடிப்படையில்தான் கட்டப்படுகிறது. எனவே, அந்தத் தொகுதிக்கு விருந்தினர் மாளிகை தேவையென்று சொன்னால், அது குறித்து ஆராய்ந்து, மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் ஒப்புதலோடு அதற்குத் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்படும் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: *வினா வரிசை எண் 29, மாண்புமிகு உறுப்பினர் திரு. க. செல்வராஜ், மாண்புமிகு வேளாண்மை–உழவர் நலத் துறை அமைச்சர் அவர்கள்.*

29—

வேளாண்மை விரிவாக்க மையம்

***439—திரு. க. செல்வராஜ்:**

மாண்புமிகு வேளாண்மை–உழவர் நலத் துறை அமைச்சர் அவர்கள் கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளிப்பாரா—

(அ) திருப்பூர் ஒன்றியம், பெருமாநல்லூரில் வேளாண்மை விரிவாக்க மையம் அமைக்கும் செயற்குறிப்பு அரசிடம் உள்ளதா?

(ஆ) ஆம் எனில், எப்போது?

மாண்புமிகு திரு. எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், வேளாண்மை–உழவர் நலத் துறை அமைச்சர்: *மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,*

(அ) மற்றும் (ஆ) திருப்பூர் மாவட்டத்தில் 13 வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களும் மற்றும் 13 துணை வேளாண்மை விரிவாக்க மையங்களும் சேர்த்து மொத்தம் 26 மையங்கள் செயல்பட்டு வருகின்றன. திருப்பூர் வட்டாரம், பெருமாநல்லூரில் ஏற்கெனவே ஒரு துணை வேளாண்மை விரிவாக்க மையம் செயல்பட்டு வருகிறது. அதன்மூலம் விவசாயிகளுக்குத் தேவையான இடுபொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. தற்சமயம் பெருமாநல்லூரில் இயங்கிவரும் துணை வேளாண்மை விரிவாக்க மையத்திற்கு நபார்டு வங்கியின் நிதியுதவியுடன் ரூ.40 இலட்சம் செலவில் புதிய கட்டடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. எனவே, பெருமாநல்லூரில் தற்போது

2021 செப்டம்பர் 8]

புதிய வட்டார வேளாண்மை விரிவாக்க மையம் அமைக்கும் அவசியம் ஏற்படவில்லை என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: *மாண்புமிகு உறுப்பினர் திரு. க. செல்வராஜ் அவர்கள். மைக் இருக்கிறது, பேசுங்கள்.*

திரு. க. செல்வராஜ்: *மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, வேளாண்மைத் துறைக்கென தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்து, வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கை மேற்கொண்ட தமிழக அரசுக்கும், மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கும், மாண்புமிகு வேளாண்மைத் துறை அமைச்சர் அவர்களுக்கும் முதற்கண் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.*

மாண்புமிகு பேரவைத் தலைவர்: *மாண்புமிகு உறுப்பினர், கேள்விக்கு வாருங்கள். ஒரு வரியில் கேள்வி கேளுங்கள்.*

திரு. க. செல்வராஜ்: *மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, நன்றி மட்டும்தான் சொல்கிறேன். கோவை கொங்கு மண்டலத்திற்கு நான் ஒருவன்தான்* M.L.A. *நன்றி சொல்லியாக வேண்டும். அதற்காக வாய்ப்புக் கொடுக்க வேண்டும்.*

மாண்புமிகு பேரவைத் தலைவர்: *உங்களுக்குப் பேச வாய்ப்பு தருகிறேன்.*

திரு. க. செல்வராஜ்: *எங்கள் இயக்கத்தின் சார்பாக நன்றி சொல்லப் போகிறேன் என்றுதான் சொல்கிறேன். நீங்கள் எல்லாம் இருக்கிறீர்கள் என்றுதான் சொன்னேன்.*

மாண்புமிகு பேரவைத் தலைவர்: *இது* debate *இல்லை. நீங்கள் கேள்விக்கு வாருங்கள்.* Demand*–ல் பேசும்போது நிறைய பேசுங்கள். கேள்விக்கு வாருங்கள். கேள்வி* paper*–ஐ கையில் எடுங்கள்.*

முற்பகல் 10–15

திரு. க. செல்வராஜ்: *மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, திருப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 13 ஊராட்சிகளில், கணக்கம்பாளையம், காளிபாளையம், பெருமாநல்லூர், வள்ளிபுரம், மேற்குப்பதி, பட்டம்பாளையம், தொரவலூர், சொக்கனூர், பொங்குபாளையம், ஈட்டிவீரம்பாளையம் உள்ளடங்கிய 10 ஊராட்சிகள் வடக்கு சட்டமன்றத் தொகுதிக்குள் வருகின்றன. ஆகவே, திருப்பூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட 10 ஊராட்சிகளைச் சேர்ந்த விவசாயிகளின் நீண்ட காலக் கோரிக்கையான,*

பெருமாநல்லூரில் உள்ள துணை வேளாண்மை அலுவலகத்தை நீக்கிவிட்டு, வட்டார வேளாண்மை அலுவலகத்தை அமைக்க வேண்டுமென தங்கள் வாயிலாக மாண்புமிகு முதல்வர் அவர்களையும் மாண்புமிகு வேளாண்மைத் துறை அமைச்சர் அவர்களையும் கேட்டுக்கொள்கிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: மாண்புமிகு வேளாண்மை–உழவர் நலத் துறை அமைச்சர் அவர்கள்.

மாண்புமிகு திரு. எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, பெருமாநல்லூர் வட்டார வேளாண்மை அலுவலகம் இருக்கிறது. அதற்கு ரூ.40 இலட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டடம் கட்டுவதற்கு அனுமதி வழங்கப்பட்டு, கட்டுமானப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அதற்கும் மேல் உறுப்பினர் என்ன கேட்கிறார் என்று தெரியவில்லை. ஒருங்கிணைந்த வேளாண்மை அலுவலகம் கேட்கிறாரா என்று தெரியவில்லை. அதற்கு விளக்கமாக, தனிக் கேள்வி போட வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: மாண்புமிகு உறுப்பினர் திரு. க. செல்வராஜ் அவர்கள்.

திரு. க. செல்வராஜ்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, பெருமாநல்லூர் நகரின் மையப் பகுதியாக இருக்கின்ற காரணத்தாலும், திருப்பூர் நகரில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கின்ற காரணத்தாலும், அங்கே நபார்டு வங்கியின் சார்பாக கட்டடம் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். அந்தக் கட்டட மையத்திலே, துணை வட்டாரம் என்பதை எடுத்துவிட்டு, வட்டார மையமாக அமைக்க வேண்டும் என்பது விவசாயிகளின் நீண்ட காலக் கோரிக்கை. அதை நிறைவேற்றித் தந்தால், அந்த விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். தமிழக முதலமைச்சர் அவர்கள் அதை நிறைவேற்றித் தருவார்கள் என்று விவசாயப் பெருமக்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். ஆகவே, ஒருங்கிணைந்த வேளாண்மை மையத்தை அமைத்துத் தருமாறு கேட்டுக்கொள்கிறேன். உழவர்களுக்கென்று தனி நிதிநிலை அறிக்கை சமர்ப்பித்த மாண்புமிகு முதல்வர் அவர்களை நாடே பாராட்டுகிறது, போற்றுகிறது. ஆகவே, இதனை அமைத்துத் தருமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

2021 செப்டம்பர் 8]

மாண்புமிகு பேரவைத் தலைவர்: *மாண்புமிகு வேளாண்மை–உழவர் நலத் துறை அமைச்சர் அவர்கள்.*

மாண்புமிகு திரு. எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்: *மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மக்களுடைய கோரிக்கையை, எண்ணத்தை நம்முடைய முதல்வர் அவர்கள் நிறைவேற்றி வருகிறார்கள். வேளாண்மைக்கு என்று தனி நிதிநிலை அளிக்க வேண்டுமென்பது விவசாயிகளின் நீண்ட நாள் கனவு. அதை நிறைவேற்றியவர் நம்முடைய மாண்புமிகு முதல்வர் அவர்கள். (மேசையைத் தட்டும் ஒலி) அதனுடைய தாக்கம், எல்லா விஷயங்களிலும் மக்கள் எதிர்பார்க்கிறார்கள். மாண்புமிகு உறுப்பினரின் கோரிக்கை, விதிகளுக்கு உட்பட்டு, நிதிநிலைமைக்கு ஏற்ப பரிசீலிக்கப்படும் என்பதை நான் தெரிவித்துக்கொள்கிறேன். கேட்பதைக் கொடுப்பவர் இருக்கின்றார். நிச்சயமாக அதைக் கொடுப்பார்கள்.*

மாண்புமிகு பேரவைத் தலைவர்: *நன்றி. வினா வரிசை எண் 30, மாண்புமிகு உறுப்பினர் திரு. கே.பி. சங்கர், மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் அவர்கள்.*

30—

வீட்டுமனைப் பட்டா

***409—திரு. கே.பி. சங்கர்:**

மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் அவர்கள் கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளிப்பாரா—

(அ) திருவொற்றியூர் தொகுதி, 2–வது வார்டு, வள்ளுவர் நகர் மற்றும் எம்.ஜி.ஆர். நகர் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க அரசு முன்வருமா?

(ஆ) ஆம் எனில், எப்போது?

மாண்புமிகு திரு. K.K.S.S.R. இராமச்சந்திரன், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர்: *மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,*